



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 180.]

பாராளுமன்றக் கூட்ட அறிக்கை

2017 யூலை 07, வெள்ளிக்கிழமை மு.ப. 10.30 மணிக்கு

சமூகமளித்தோர்:

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர்

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளரும்

கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர்

கௌரவ வஜிர அபேவர்தன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

கௌரவ ஜோன் அமரதுங்க, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர்

கௌரவ மஹிந்த அமரவீர, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானும்

கௌரவ அகில விராஜ் காரியவசம், கல்வி அமைச்சர்

கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்

கௌரவ தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை அமைச்சர்

கௌரவ நிமல் சிறிபால த சில்வா, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்

கௌரவ ஏ. டி. சுசில் பிரேமஜயந்த, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்

கௌரவ சாகல ரத்நாயக்க, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ அர்ஜுன ரணதுங்க, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ ரஞ்சித் சியம்பலாபிடிய, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்

கௌரவ ரஹப் ஹகீம், நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்

கௌரவ அப்துல் ஹலீம், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர்

கௌரவ பி. ஹரிசன், கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சர்

கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதேச அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ வசந்த அலுவிஹாரே, கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்

கௌரவ டிலான் பெரேரா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்

கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்

கௌரவ ஏ. டி. பிரேமதாசு, கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, நிதி இராஜாங்க அமைச்சர்

கௌரவ ரவீந்திர சமரவீர, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர்

கௌரவ சஜீவ சேனசிங்க, சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர்

கௌரவ ஏ. எச். எம். பெளலி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர்

கௌரவ அசோக் அபேசிங்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர்

கௌரவ லஸந்த அலகியவன்ன, நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர்

கௌரவ பைஸால் காசிம், சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ கருணாரத்ன பரணவிதான, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதி அமைச்சர்

கௌரவ அருந்திக்க பர்னாந்து, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ நிமல் லான்சா, உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ துலீப் விஜேசேகர, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ ஹெக்டர் அப்புறாமி

கௌரவ மணிந்த யாப்பா அபேவர்தன

கௌரவ துஷார இந்துனில் அமரசேன

கௌரவ திரும் அமுணுகம

கௌரவ மணிந்தானந்த அலுத்தமகே

கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே

கௌரவ அ. அரவிந்த் குமார்

கௌரவ சந்திரசிறி கஜதீர

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில

கௌரவ நிஹால் கலப்பத்தி

கௌரவ தினேஷ் குணவர்தன

கௌரவ பந்துல குணவர்தன

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர
 கௌரவ எஸ். எம். சந்திரசேன
 கௌரவ சிசிர ஜயகொடி
 கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
 கௌரவ அனூர சிட்னி ஜயரத்ன
 கௌரவ பியங்கர ஜயரத்ன
 கௌரவ லக்கி ஜயவர்தன
 கௌரவ மயில்வாகனம் திலகராஜா
 கௌரவ க. துரைரெட்ணசிங்கம்
 கௌரவ எம்.எஸ். தெனபீக்
 கௌரவ ஈ. ரன்ஜித் த சொய்சா
 கௌரவ விமலவீர திசாநாயக்க
 கௌரவ வீரகுமார திசாநாயக்க
 கௌரவ டக்ளஸ் தேவானந்தா
 கௌரவ முஹமட் நவவி
 கௌரவ வாசுதேவ நாணாயக்கார
 கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண
 கௌரவ கே.கே. பியதாஸ
 கௌரவ அசோக்க பிரியந்த
 கௌரவ விஜித பேருகொட
 கௌரவ எஸ்.எம். மரிக்கார்
 கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா
 கௌரவ இம்ரான் மஹ்ரூப்
 கௌரவ அப்துல்லா மஹ்ரூப்
 கௌரவ அஜித் மான்னப்பெரும
 கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க
 கௌரவ பிரசன்ன ரணதுங்க
 கௌரவ பிரசன்ன ரணவீர
 கௌரவ இஷாக் ரஹுமான்
 கௌரவ முஜிபுர் ரஹுமான்
 கௌரவ ஹர்ஷண ராஜகருணா
 கௌரவ ஜானக வக்கும்புர
 கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன
 கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன
 கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன
 கௌரவ (திருமதி) ஸ்ரீ யானி விஜேவிக்கிரம

கௌரவ ஹேஷான் விதானகே

கௌரவ எம்.எச்.எம். சல்மான்

கௌரவ தருமலிங்கம் சித்தார்தன்

கௌரவ எம்.ஏ. சுமந்திரன்

கௌரவ வடிவேல் சுரேஷ்

கௌரவ மாவை சோ. சேனாதிராசா

கௌரவ சத்துர சந்தீப சேனாரத்ன

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்

கௌரவ கனக ஹேரத்

திரு. தம்மிக தசநாயக்க, பாராளுமன்றச் செயலாளர் நாயகம்

திரு. நீல் இத்தவல, பணியாட்டொகுதிப் பிரதானியும் பிரதிப் பாராளுமன்றச் செயலாளர் நாயகமும்

திருமதி குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம்

திரு. டிக்கிரி கே. ஜயதிலக, உதவிச் செயலாளர் நாயகம்

ஒத்திவைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கூடியது. சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1. பத்திரங்கள் சமர்ப்பணம்: (1) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2017.05.01 முதல் 2017.05.31 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பினைச் சமர்ப்பித்து அக்குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமென நான் பிரேரிக்கின்றேன்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(2) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கைகளைச் சமர்ப்பித்து அவ்வறிக்கைகளை உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமென்ப பிரேரிக்கின்றேன்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2. பாராளுமன்ற அலுவல்கள்: பாராளுமன்றச் சபை முதல்வர் பின்வருமாறு பிரேரித்தார்,— ஒழுங்குப் பத்திரத்தில் காணப்படும் பொது அலுவல்களில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10 ஆம் இலக்க விடயங்கள் மீதான நடவடிக்கைகள் இன்றைய அமர்வில் 20 (7) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளிலிருந்து விலக்குப்பெறுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3. பாராளுமன்ற அமர்வு (இல.1): பாராளுமன்றச் சபை முதல்வர் பின்வருமாறு பிரேரித்தார்,— 7 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும் 2016.03.08 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட

பிரேரணைகளினாலும் தடைபெறாமல், 2017 யூலை மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, 26 ஆம் திகதி புதன்கிழமை, 27 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய தினங்கள் சபை அமர்வு நாட்களாக இருக்குமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

4. பாராளுமன்ற அமர்வு (இல.2): பாராளுமன்றச் சபை முதல்வர் பின்வருமாறு பிரேரித்தார், — 7ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும் 2016.03.08 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளினாலும் தடைபெறாமல், 2017 யூலை மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, 26 ஆம் திகதி புதன்கிழமை ஆகிய தினங்களில் சபை அமர்வு நேரம் பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 7.30 மணி வரை இருக்குமாக. பி.ப. 6.30 மணிக்கு 7(5) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளை தொழிற்படுமாக. பி.ப. 7.30 மணிக்கு சபாநாயகர் பாராளுமன்றத்தை வினாவின்றி ஒத்திவைப்பாராக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

5. பாராளுமன்ற அமர்வு (இல.3): பாராளுமன்றச் சபை முதல்வர் பின்வருமாறு பிரேரித்தார்,— 7ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும் 2016.03.08 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளினாலும் தடைபெறாமல், 2017 யூலை மாதம் 27 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் சபை அமர்வு நேரம் மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரையும் மற்றும் பி.ப. 1.30 மணி முதல் பி.ப. 7.30 மணி வரையும் இருக்குமாக. பி.ப. 6.30 மணிக்கு 7(5) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளை தொழிற்படுமாக. பி.ப. 7.30 மணிக்கு சபாநாயகர் பாராளுமன்றத்தை வினாவின்றி ஒத்திவைப்பாராக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

6. பாராளுமன்ற அமர்வு (இல.4): பாராளுமன்றச் சபை முதல்வர் பின்வருமாறு பிரேரித்தார்,— இப்பாராளுமன்றம் இன்று அதன் அமர்வு கலையும் போது, 2017 யூலை மாதம் 25 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை பி.ப. 1.00 மணி வரை ஒத்திவைக்கப்படுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

7. பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கான ஒழுங்கான முறையியலொன்றை தயாரித்தல் : கௌரவ ஹேஷான் விதானகே, கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அனுவதிக்க சமர்ப்பித்த பிரேரணை,— இலங்கையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றபோது இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த கட்சி, நிற பாகுபாட்டு முறையை புறக்கணித்துவிட்டு, நியாயத்தை நிலைநாட்டுவதற்கான ஒழுங்கான முறையியலொன்றை திட்டமிட்டு, அதனை ஒரு கொள்கையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அரசியல்வாதிகளின் முன்னிலையில் பட்டதாரிகள் இழிவாக நடத்தப்படாத வகையில் செயலாற்றுதல் வேண்டுமெனவும் இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. (பா.150/15)

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

8. போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான அதிகாரசபையொன்றைத் தயாரித்தல் : கௌரவ சிசிர ஜயக்கொடி, கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம அனுவதிக்க சமர்ப்பித்த பிரேரணை,— போதைப் பொருட்களுக்கு அடிமையான எமது நாட்டின் பெருமளவு இளைஞர்கள் அதிலிருந்து விடுபடும் எதிர்பார்ப்புடன் உள்ள போதிலும், அதற்கான உறுதியான வேலைத்திட்டமொன்று அல்லது முறையியலொன்று இல்லாமை, அவர்கள் எதிர்நோக்குகின்ற பெரும்

பிரச்சினையாக உள்ளதால், சமயத் தலைவர்களின் தலைமையில் பௌத்த மதரீதியான ஆன்மீக தியான முறைகள், உள்நாட்டு மருத்துவ முறைகள் மற்றும் வேறு சிகிச்சை முறைகளையும் பயன்படுத்தி போதைப் பொருட்கள் மற்றும் மதுபானம் ஆகியவற்றுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வுளிப்பதற்கான அதிகாரசபையொன்றைத் தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. (பா.179/'16)

(மு.ப. 11.29 மணிக்கு பிரதிச் சபாநாயகர் தலைமைதாங்கினார்.)

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

9. புத்தளம் மாவட்டத்தை தேசிய சகவாழ்வினதும் நல்லிணக்கத்தினதும் மாவட்டமாக பெயரிடுதல் : கௌரவ அசோக் பிரியந்த, கௌரவ எஸ்.எம். மரிக்கார் அனுவதிக்க சமர்ப்பித்த பிரேரணை,— புத்தளம் மாவட்டத்தில் பௌத்த, கத்தோலிக்க, முஸ்லிம் போன்ற பல்வேறு இனக்குழுக்கள் பல ஆண்டுகள் தொடக்கம் மிகவும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்கின்றமையால், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான நோக்கமான சகவாழ்வை மென்மேலும் மேம்படுத்தும் பொருட்டு இந்த மாவட்டத்தை தேசிய சக வாழ்வினதும், நல்லிணக்கத்தினதும் மாவட்டமாக பெயரிட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. (பா.189/ ' 17)

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

10. முன்பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்கான முறைசார்ந்த வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல் : கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன, கௌரவ மயில்வாகனம் திலகராஜா அனுவதிக்க சமர்ப்பித்த பிரேரணை,— நாட்டுக்குப் பயனுள்ள சிறந்த மனிதர்களை உருவாக்கும் முக்கிய களமாகவிருக்கும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்கள் பாரிய எண்ணிக்கையில் நாடெங்கிலும் உள்ள போதிலும், அவற்றில் பெரும்பாலானவை உரிய தரம் மற்றும் முறையிலின்றி பேணப்படுவதால், பிள்ளைகளின் ஆளுமை விருத்தியிலும், விழுமியங்கள் மற்றும் அடிப்படைக் கல்வி ஒழுங்குமுறைப்படுத்தலிலும், எதிர்மறையான நிலை தென்படுவதால் முன்பள்ளி கல்வி நிலையங்களில் பௌதீக வசதிகளைப் பேணுதல், தகைமை வாய்ந்த முன்பள்ளி நிருவாகிகளை நியமித்தல், கற்பித்தல் செயற்பாட்டின் தரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களை பயிற்சிப் பாட நெறிகளுக்கு ஆற்றுப்படுத்தல் மற்றும் முன்பள்ளி நிருவாகிகளுக்கு நிச்சயிக்கப்பட்ட சம்பளம்/ படிகள் வழங்குவதன் ஊடாக அவர்களின் எதிர்கால பாதுகாப்பை ஏற்படுத்தி, முன்பள்ளி கல்வியைக் கட்டியெழுப்புவதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று வகுத்தமைக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. (பா.190/ ' 17)

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

11. ஒத்திவைப்பு :“இப்பாராளுமன்றம் இப்பொழுது ஒத்திவைக்கப்படுமாக” என பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பி.ப. 1.39 மணிக்கு இன்றையதின சபைத் தீர்மானத்திற்கு ஏற்ப, 2017 யூலை மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 1.00 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.